

அடிப்படைக் கணக்கியல் நடைமுறைகள் I - இரட்டைப் பதிவு முறையில் கணக்கு ஏடுகள் பராமரிப்பு
மாதிரி வினாத்தாள்-2

11th Standard

கணக்குப்பதிவியல்

Reg.No. :

--	--	--	--	--	--

I.அனைத்து வினாக்களுக்கும் விடையளிக்கவும்

Time : 00:45:00 Hrs

Total Marks : 35

பகுதி-அ

6 x 1 = 6

- 1) முரளிக் கணக்கு எடுத்துக்காட்டாக இருப்பது.....
(a) ஆள்சார் கணக்கு (b) சொத்துக்கணக்கு (c) பெயரளவுக்கணக்கு
- 2) முதல் கணக்கு இடம்பெறும் வகை
(a) ஆள்சார் கணக்கு (b) சொத்துக்கணக்கு (c) பெயரளவுக்கணக்கு
- 3) நற்பெயர் எடுத்துக்காட்டாக இருப்பது
(a) புலனாகும் சொத்துக் கணக்கிற்கு (b) புலனாகா சொத்துக் கணக்கிற்கு (c) பெயரளவுக் கணக்கிற்கு
- 4) கழிவு பெற்றது எடுத்துக்காட்டாக விளங்குவது
(a) சொத்துக் கணக்கு (b) ஆள்சார் கணக்கு (c) பெயரளவு கணக்கு
- 5) கொடுபட வேண்டிய வாடகை கணக்கு எடுத்துக்காட்டாக விளங்குவது
(a) பெயரளவு கணக்கு (b) ஆள்சார் கணக்கு (c) பிரதிநிதித்துவ ஆள்சார் கணக்கிற்கு
- 6) பெயரளவுக் கணக்கு இடம்பெறும் வகைப்பாடு
(a) ஆள்சார் கணக்கு (b) ஆள்சாராக் கணக்கு (c) இரண்டும் இல்லை

பகுதி-ஆ

5 x 2 = 10

- 7) இரட்டைப் பதிவு முறைக்கு இலக்கணம் தருக.
- 8) இரட்டைப்பதிவு முறையின் விளக்கத்தை விளக்குக.
- 9) இரட்டைப் பதிவுமுறையின் நன்மைகள் யாவை?
- 10) கணக்குகள் எங்ஙனம் வகைப்படுத்தப்பட்டுள்ளது?
- 11) ஆள்சார் கணக்குகளைப் பற்றி குறிப்பு வரைக.

பகுதி-இ

3 x 3 = 9

- 12) சொத்துக் கணக்குகளை பற்றி குறிப்பு வரைக.
- 13) பெயரளவுக் கணக்குகளை விளக்குக.
- 14) வியாபார நடவடிக்கைகளை பதிவு செய்வதற்கான அணுகுமுறையினை விவரி.

பகுதி-ஈ

2 x 5 = 10

- 15) கணக்கியலின் பொன்னான விதிகள் யாவை?
- 16) பின்வரும் இனங்களை சொத்து, ஆள்சார் மற்றும் பெயரளவுக்கு கணக்குகளாக வகைப்படுத்துக.

- அ. முதல்
- ஆ. கொள்முதல்
- இ. வணிக நற்பெயர்
- ஈ. பதிப்புரிமை
- உ. லதா
- ஊ. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா
- எ. மின் கட்டணம்
- ஏ. பங்காதாயம்
- ஐ. ரமேஷ்
- ஒ. கொடுபட வேண்டிய வாடகை
